


இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது!

ஒரு நாடு பெரியதோ சிறியதோ அந்த நாட்டின் மக்களின் சுதந்திரமும், சுயாதிபத்தியமும், இறைமையும் மீறப்பட முடியாதவை. இதற்கான விதிகளை 1955 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் நகரான பாண்டுங்கில் நடைபெற்ற ஆசிய - ஆபிரிக்க நாடுகளின் உச்சி மாநாடு வகுத்துக் கொடுத்திருக்கிறது. அங்கு வகுக்கப்பட்ட கொள்கைகள் “பஞ்சசீலக் கொள்கைகள்” என அழைக்கப்படுகின்றன. இந்தக் கொள்கைகளில் முக்கியமானதொன்று, ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது இருப்பதாகும்.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதிலும், இந்தக் கொள்கைகளை சீராக வகுப்பதிலும், உலகின் அதிக சனத்தொகை கொண்ட, அருகருகாக இருக்கின்ற இரு நாடுகளான சீனாவும் இந்தியாவும் மிகப்பெரும் பாத்திரத்தை வகித்தன.

இருந்தும் அமெரிக்கா - சோவியத் யூனியன் என்ற இரு பெரும் வல்லரசுகளும் உலகை தத்தமது செல்வாக்குப் பிராந்தியங்களாக வைத்திருப்பதில் போட்டி போட்டதால், அவற்றின் ஆதிக்கத்தில் இருந்து வளர்முக நாடுகளையும், புதிதாகச் சுதந்திரமடைந்த நாடுகளையும் பாதுகாப்பதற்காக, 1961 ஆம் ஆண்டு சில நாடுகள் அன்றைய யூகோஸ்சிலோவாக்கியாவின் தலைநகரான பெல்கிரேட்டில் கூடி “கூட்டுச்சேரா இயக்கம்” என்றொரு அமைப்பை உருவாக்கின. பிற்காலத்தில் அந்த அமைப்பு சுமார் 150 நாடுகள் அங்கம் வகித்த மாபெரும் உலக அமைப்பாக வளர்ச்சியுற்றது.



இந்த கூட்டுச்சேரா அமைப்பின் முதலாவது கூட்டத்தில் யூகோஸ்சிலோவாக்கியாவின் அன்றைய ஜனாதிபதி மார்சல் டிட்டோ, எகிப்திய ஜனாதிபதி நாசர், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, இலங்கைப் பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாக்க, தன்சானிய ஜனாதிபதி யூலியஸ் நைரேரி, சாம்பிய ஜனாதிபதி கெனத் கவுண்டா ஆகியோர் பங்குபற்றி முன்னெடுப்புச் செய்திருந்தனர்.

ஆனால் காலப்போக்கில் பஞ்சசீலக் கொள்கைகளும், கூட்டுச்சேரா இயக்கமும் வலுவிழந்து போக, அத்துடன் சோவியத் யூனியனும் வீழ்ச்சியடைய, அமெரிக்கா உலகின் ஒரேயொரு ஏகபோக வல்லரசாக மாறி, தனது தலைமையின் கீழ் ஒற்றை உலக ஒழுங்கை (Unipolar) உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. இன்றைய உலக நிலைமை இதன் அடிப்படையிலேயே இயங்கி வருகிறது.

அமெரிக்கா தனது இந்த உலக ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஐரோப்பிய யூனியன், நேட்டோ இராணுவக் கூட்டணி என்பனவற்றைப்

பயன்படுத்துவதுடன், யப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் என்பனவற்றுடன் இணைந்து பல பிராந்திய இராணுவக் கூட்டணிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. இவற்றின் பிரதான நோக்கம் சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் எதிராகச் செயற்படுவதாகும். பிரதானமாக சீனா அமெரிக்காவின் ஒற்றைத் துருவ நோக்கத்துக்குச் சவாலாக எழுந்து நிற்பதால், சீனாவைச் சுற்றிவளைத்துத் தாக்கி அழித்துவிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் முதல் நோக்கமாக உள்ளது.

இத்தகைய ஒரு சூழலில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் உள்ள ஒரு இடத்தில் எமது இலங்கை அமைந்திருப்பதால் அந்த ஆதிக்கப் போட்டியின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்கா இலங்கையைத் தனது செல்வாக்கின் கீழ் வைத்திருப்பதற்கான நேரடி முயற்சிகளில் ஈடுபடுவதுடன், தென்னாசியாவில் இப்பொழுது அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக

தொடர்ச்சி 14ம் பக்கம் பார்க்க...

பலஸ்தீனம்: வேண்டும் போர்நிறுத்தம், நிரந்தரத்தீர்வு

ஓக்ரோபர் மாதம் 7^{ம்} திகதி இஸ்ரேலிய குடியிருப்புகள் மீது பலஸ்தீனிய ஹமாஸ் இயக்கம் திடீர் தாக்குதல் ஒன்றை நடாத்தினார்கள். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தபோதிலும், பின்னர் 1200 பேர் என அறிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் 4000 பேர் காயமடைந்தும் 245 இற்கும் மேற்பட்டோரை கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

ஹமாஸ் இயக்கத்தினர் காஸாவைத் தளமாகக் கொண்டிருப்பதனால், இஸ்ரேல் காஸா மீது விமானக்குண்டு வீச்சுகளாலும் ஏவுகணைகளாலும் பாரிய பதில் தாக்குதலை தொடுத்தது. காஸாவிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தாக்கியழிக்கப்பட்டு, காஸா முழுமையான முற்றுகைக்குள்ளாகி, தற்போது வடக்கு, தெற்கு காஸாப் பகுதிகளில் இஸ்ரேல் தனது துருப்புகளையும் இறக்கியுள்ளது.

காஸா மற்றும் மேற்கு கரைப்பகுதியில் இதுவரையில் 15,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 6200 குழந்தைகளும் 4000 பெண்களும் அடங்குவார்கள். காஸாவில் வாழ்ந்த 23 இலட்சம் மக்களில் 19 இலட்சம் பேர் (83%) தங்கள் இடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

ஏழு வாரகால போரின் பின்னர், ஹமாஸ் அமைப்புக்கும் எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும்டையே கட்டார் நாட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, முதன்முறையாக நவம்பர். 24^{ம்} திகதி போர் நிறுத்தமொன்று அமுலுக்கு வந்தது. முதலில் நான்கு நாட்களுக்கு நிறுத்தப்பட்டு, கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றன. பின்னர் இந்த போர்நிறுத்தம் நவம்பர் 30^{ம்} திகதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த ஒரு வாரக் காலத்தில் மொத்தம் 105 இஸ்ரேலிய மற்றும் ஏனைய நாட்டுக் கைதிகளை ஹமாஸ் விடுவித்திருந்தது. அதேபோல இஸ்ரேலும் சுமார் 240 பலஸ்தீனக் கைதிகளை தங்கள் சிறைகளில் இருந்து விடுதலை செய்திருந்தது. ஹமாஸிடம் 140 பேர் வரையிலான கைதிகளே எஞ்சியுள்ளனர். ஆனால் இஸ்ரேலிய சிறைகளில் பலஸ்தீனிய குழந்தைகள், பெண்கள் முதியவர்களென இன்னமும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் இருக்காலாமெனக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் டிசம்பர் 1^{ம்} திகதி மீண்டும் போர் தொடங்கியுள்ளது. இந்த போர்நிறுத்தம் முடிவிற்கு வந்தமைக்கு இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இஸ்ரேலின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுகளால் மீண்டும் நாளாந்தம் நூற்றுக்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்.

இஸ்ரேல் கடந்த 75 வருடங்களாக அரங்கேற்றியுள்ள மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் என்ன தண்டனை வழங்கப் போகின்றார்கள்? சர்வதேச ஊடகங்கள் சகல சம்பவங்களையும் காணொலிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தி வரும் நிலையிலும், இஸ்ரேலினால் இவ்வாறானதொரு கொடுரத்தை எவ்வாறு தொடர முடிகின்றது? சர்வதேச மனித உரிமைப் பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தற்பாதுகாப்பிற்காக இஸ்ரேல் எதனையும் செய்யலாம் என்ற வகையில், இஸ்ரேல் புரிந்து வரும் போர்க்குற்றங்கள் மற்றும் சகல அட்டுழியங்களுக்கும் உற்சாகமளித்து வருகின்றன.

‘ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், பலஸ்தீன-இஸ்ரேல் மோதலின் போக்கை மட்டுமல்ல, ஓட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இயக்கப்போக்கையே மாற்றுவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த மாற்றம் எந்தளவிற்கு தொடர்ந்து செல்வும் என்ற விடயம், இஸ்ரேலை எந்தளவிற்கு அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடிகிறது என்பதோடு, எந்தளவிற்கு கட்டுப்படுத்த விரும்புகிறது என்பன போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படும். காஸா மீதான போரை நிறுத்தவும், முற்றுகையை விலக்கவும், பலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காவிட்டால், முழுப் பிராந்தியமும் பேரழிவுக்குள்ளாகும்’ என மார்வான் கபாலன் என்ற சிரிய நாட்டைச் சேர்ந்த கல்வியலாளர் எச்சரித்துள்ளார்

பலஸ்தீனர்களின் விடுதலை எழுச்சியை பயங்கரவாதமென வர்ணித்து, அதனை நசுக்க இஸ்ரேல், அமெரிக்காவின் முழு ஆதரவுடன் சகல முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அமெரிக்காவின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் இஸ்ரேல் என்ற நாடு மத்தியகிழக்கில் நிலைத்து நிற்கவே முடியாது. பலஸ்தீன மக்கள் பல அழிவுகள், பின்னடைவுகளைச் சந்தித்தபோதிலும், அமெரிக்க - இஸ்ரேலிய அரசு பலத்திற்கு எதிராக, வீரஞ்செறிந்த தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். சியோனிசு ஒடுக்குமுறையாளர்களால் ஹமாஸையோ வேறு எந்த பலஸ்தீன ஆயத்தக்குழுக்களையே ஒருபோதும் முற்றாக அழித்துவிட முடியாது.

பலஸ்தீன மக்களிற்கு ஆதரவு தெரிவித்தும் போரை நிறுத்தக் கோரியும் நியூயோர்க், இலண்டன், பாரிஸ், பெர்லின், மிலான் ஜோகனஸ்பேர்க், தெஹ்ரான், மணிலா போன்ற நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் பெரும்பான்மையான மக்கள், சின்னஞ்சிறிய காஸா மீது இஸ்ரேல் தொடுத்ததன் போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, நிரந்தர போர்நிறுத்தம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு, இஸ்ரேல், பலஸ்தீனம் என்ற இருநாட்டுத் தீர்வினை நோக்கி நகருவதற்கு இஸ்ரேல் மீது உலக நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

தொடர்பு மின்னஞ்சல் முகவரி: sunvaanavil@gmail.com

‘வானவில்’ இதழுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்புவர்களும், இதழ்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவர்களும் மற்றும் அனைத்துத் தொடர்புகளுக்கும் மேலுள்ள மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

இணையத்தளம்: <http://manikkural.wordpress.com/> இந்த இணையத்தளத்தில் இதுவரையில் வெளிவந்த அனைத்து ‘வானவில்’ இதழ்களையும் வாசிக்கலாம்.

வானவில்

வறுமையும் சர்வதேச நாணய நிதியத்தின் தந்திரோபாயமும்

இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவையும் உண்பதற்கு 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 126,000 ரூபா தேவைப்படுகிறது. இந்த உணவு மீன், மாட்டிறைச்சி, கோழி இறைச்சி உள்ளடங்காதது. அதாவது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து இல்லாத உணவு.

இலங்கையின் குடிசன மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கூற்றின்படி, இரண்டு வருட கால கொரோனா பெரும் நோய்க்காலத்தில் நாட்டிலுள்ள குடும்பங்களின் வருமானம் 40 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்தக் காலத்தில் 20 வீதமான வறுமைப்பட்ட குடும்பங்களின் மாத வருமானம் 17,572 ரூபாவாகவும், 60 வீதமான நடுத்தரக் குடும்பங்களின் மாத வருமானம் 56,079 ரூபாவாகவும் இருந்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் சனத்தொகையில் 80 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டிருந்துடன், பணவீக்கம் காரணமாக 40 வீதத்தினர் கடுமையான வறுமைக்குள் தள்ளப்பட்டிருந்தனர்.

அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, நாட்டிலுள்ள 20 வீதமான வசதி படைத்தவர்கள் மாதாந்தம் சராசரியாக 196,289 ரூபா வருமானம் பெற்றுள்ளனர். இந்த கணக்கில் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியினரும் அடங்குவர். விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுவதன்படி, இலங்கையில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரின் மாதாந்த ஊதியம் 120,000 அமெரிக்க டொலர்களாகும்.

மலைநாட்டில் நடுங்க வைக்கும் குளிரில் பணி புரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 2022 இல் 411 பில்லியன் ரூபாவை (1.259 பில்லியன் டொலர்களை) நாட்டுக்கு வருமானமாகத் தேடித் தந்துள்ளனர். அரசாங்கப் புள்ளிவிபரங்களின்படி, தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்று மாதம் 46,865 ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. (இது நான்கு பேர் கொண்ட அவர்களது குடும்பம் ஒன்றின் நான்கின் ஒரு பங்கு தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானது)

கடைசியாக நடந்த உலகக்



கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி தோல்வியடைந்து, நாட்டிற்கு அவமானத்தையே எடுத்து வந்துள்ளது. இவர்களது செலவுகளுக்கு நாட்டு மக்களுடைய வரிப்பணமே வாரியிறைக்கப்பட்டுள்ளது.

இந்த தலையங்கத்தை எழுதிய மைகாய் முன்னரே 80 வீதமான குடும்பங்களின் தலையில் இன்னொரு பேரிடி வீழ்ந்துள்ளது. சமையல் வாயுவின் விலை 70 மற்றும் 90 ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல, டீசலின் விலையும் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எமது மக்கள் தமது பிள்ளைகளுக்கு போதிய உணவு வழங்க முடியாதவர்களாக இருக்கின்றனர். அதனால் அப்பிள்ளைகள் போசாக்கிழந்து நலிவுற்றுப்போய் உள்ளனர். எம்மை ஆள்பவர்கள் – சர்வதேச நாணய நிதியம் – சமூகத்தின் நலிவுற்ற பகுதியினரின் பாதுகாப்புப் பற்றிக் கதைக்கின்றனர். கவலைக்குரியது என்னவென்றால், வாக்குறுதி வார்த்தைகள் வரையறுக்கப்பட்டதாகவும், செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதும் தான். நாணய நிதியத்தின் அழுத்தத்தால் சந்தை விலைகள் விலையேற்றத்தில் எதிரொலிக்கின்றன.

1970களின் பிற்பகுதியிலும், 80களிலும் சர்வதேச நாணய நிதியம் இத்தகைய நிபந்தனைகளை லத்தீன் அமெரிக்க

நாடுகளில் திணித்ததால், பரவலான அடிப்படையில் அங்கு வறுமை உருவானதுடன், நகர்ப்புற மக்களும் கிராமப்புற விவசாயிகளும் விலைவாசி உயர்வுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். இதன் காரணமாக சர்வாதிகார நடைமுறைகளும், பெருமளவு கொலைகளும், மனித உரிமை மீறல்களும் அந்த நாடுகளில் உருவானதைக் காண முடிந்தது. இதன் காரணமாக சிலி மற்றும் ஆர்ஜன்ரைனா ஆகிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகள் உருவாகின.

இன்று, சர்வதேச நாணய நிதியத்தின் தோல்வியடைந்த தந்திரோபாயம் நமது நாட்டிலும் நடந்தேறி வருவதை நாம் பார்க்கின்றோம். தந்திரோபாயங்களில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் நாடுகள் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கு உண்மையாக உதவ விரும்பினால் அது தன்னுடைய பழைய, தோல்வியடைந்த தந்திரோபாயத்தை மாற்ற வேண்டும். நாடுகள் தமது உற்பத்திகளுக்கு புதிய சந்தைகளைக் கண்டறிவதற்கு உதவியை எதிர்பார்க்கின்றன. அவர்கள் உலகளாவிய உற்பத்திச் சங்கிலியில் ஒரு பகுதியாக மாறுவதற்கு வழிகாட்டல் தேவைப்படுகிறது.

மேலும் அதிகமான கடன்களும், கடன் மறுசீரமைப்பும் மட்டும் போதுமானதல்ல. அவைகள் கடன்களை மேலும் அதிகரிக்க வைத்ததைக் காணக்கூடியதாக

தொடர்ச்சி 12ம் பக்கம் பார்க்க...

மக்கள் தன்னைத் தானே ஆளும் ஒரு நாடுதான் கியூபா, எவரிடமிருந்தும் வரும் உத்தரவுகளுக்கும் அது அடிபணியாது!

-:ஃபிடல் காஸ்ட்ரோ

(ஆயுதம் தாங்கிய எழுச்சியின்மூலம் சர்வாதிகாரி பாடஸ்டாவை (Batista) 1959 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று விரட்டியடித்த பிறகு, ஜனவரி 21, 1959 அன்று கியூப தலைநகர் ஹவானாவில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் அணிதிரண்டிருந்த கூட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையின் சுருக்கமான பகுதி)

சக குடிமக்களே!

இன்று நமது போராளித் தோழர்கள் எதிரியின் துப்பாக்கிக் குண்டுகளைக் கண்டு நடுங்கியதை விட அதிகமாகவே இந்தக் கூட்டத்தைக் கண்டு நடுங்கியிருக்க வாய்ப்புள்ளது. நமது மக்களின்மீது அளவிற்கடங்காத நம்பிக்கையை வைத்திருக்கும் எங்களைப் பொறுத்தவரையில், இந்தக் கூட்டம் எல்லா மதிப்பீடுகளையும் தாண்டி விட்டது. இப்போது மேடைக்கருகில் வந்து சேர்ந்தவர்கள் சொன்னார்கள்: இந்தக் கூட்டம் மாலேகானில் (Malecon) இருந்து சகோதரத்துவப் பூங்கா (Park of Fraternity) வரையில் நீண்டு கிடக்கிறது என்று. இன்று ஒருவிஷயத்தை மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். புரட்சியை ஆதரிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு நிற்பதற்கான இடமே ஹவானாவில் இல்லை. (பலத்த கைதட்டல்)

இது நமது ஆயுத பலத்திற்குக் கிடைத்த வெற்றிதான் எனினும் ஒரே ஒரு குண்டு கூட சுடப்படவில்லை. இது மிகவும் அழகான வெற்றி உரிமையின் வெற்றி நீதியின் வெற்றி அறநெறியின் வெற்றி. நாங்கள் வெறும் கெரில்லாக்கள்தான் என்று, துப்பாக்கிகளால் சுடுவதைத் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள் என்று நினைத்தவர்கள், எங்களது இராணுவ ரீதியான வெற்றிகளுக்குப் பிறகு, தகவல் தளத்தில், பொதுமக்களின் கருத்துத் தளத்தில் எங்களை நசுக்கி விடலாம் என்று நினைத்தவர்கள், அந்தத் தளங்களிலும் எவ்வாறு போராடுவது, எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை கியூபப் புரட்சி அறிந்திருக்கிறது என்பதைக் கண்டு கொண்டார்கள்.

சர்வதேச செய்தி சேவையை தங்கள் ஏகபோகமாக வைத்திருப்பவர்கள்,



திரும்பிய திசையெல்லாம் பொய்களையும், அவதூறுகளையும் பரப்புவவர்கள், நமது புரட்சியை பலவீனப்படுத்த, நமது மக்களின் பெருமையைக் குலைக்க நினைத்தவர்கள், பலவீனமாக இருக்கும்போதே அதன் மீது விழுந்து சிதறடித்து விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் இன்று பொய்யாய் போனது. ஏனென்றால், நமது புரட்சி இன்று மேலும் உறுதியாக, வலுவாக மாறியிருக்கிறது.

நமது புரட்சியை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் அதை வலுப்படுத்தியிருக்கின்றனர். நமது புரட்சி தாக்குதல்களைக் கண்டு அஞ்சாது. நமது புரட்சி தாக்குதல்களால் பலவீனமடையாது. அதற்கு மாறாக, அது தன்னை மேலும் மேலும் பிணைத்துக் கொண்டு, மேலும் வலிமையைப் பெறுகிறது. ஏனென்றால், இந்தப் புரட்சி துணிவுமிக்க, போராட்ட குணம்மிக்க மக்களின் புரட்சி.

கியூப மக்களைப் பொறுத்தவரையில் எல்லாமே தெளிவாகத்தான் இருக்கிறது. கியூபப் புரட்சி ஒரு முன்மாதிரியான புரட்சி. இங்கே திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் மட்டும் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவாக இருந்திருந்தால், மக்களின் உதவி எதுவும் இல்லாமலேயே, அதிபரை பதவியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு, அவரது இடத்தில் மற்றொருவரை

நியமித்து விட்டு, வசதி படைத்தவர்கள் அனைவரையும் மண்டியிட்டு வணங்கி இருந்தால், இது ஒரு புரட்சியாக இல்லாமல் இருந்திருந்தால், எங்களுக்கு எதிரிகள் என்று எவரும் இருந்திருக்க மாட்டார்கள்; எங்களை தாக்கியிருக்க மாட்டார்கள்; எங்களின் மீது அவதூறு பொழிந்திருக்க மாட்டார்கள்.

நாட்டின் நலன்களை விற்றுத் தின்ற, வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த தாராள மனத்துடன் சலுகைகளை அள்ளி வீசிய, மக்களை ஏமாற்றிய ஒரு சர்வாதிகார ஆட்சி இந்த அரண்மனையில் இருந்தபோது யாருமே அதன்மீது தாக்குதல் தொடுக்கவில்லை. அதற்கு எதிராக வெளிநாட்டுப் பத்திரிக்கைகளில் பிரச்சாரம் எதுவும் நடைபெறவில்லை. அதனை கண்டிக்க வேண்டுமென்று (அமெரிக்க) காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசவில்லை. மிக மோசமானதொரு துரோகி, நமது குடிமக்களில் 20,000 இற்கும் மேற்பட்டோரை படுகொலை செய்த ஒரு குற்றவாளி இந்த அரண்மனையில் இருந்தபோது, கியூபாவிற்கு எதிராகவோ அல்லது அந்த சர்வாதிகாரிக்கு எதிராகவோ இத்தகைய பிரச்சாரங்கள் நடைபெறவில்லை.

300 மில்லியன் பெசோக்களை திருடிய ஒருவன் இந்த அரண்மனையில் வசித்தபோது, ஆயிரம் கோடிக்கும் மேலான பெசோக்களை திருடிய திருடர் கூட்டத்தின் ஆளுகையில் இந்த நாட்டின் குடியரசு இருந்தபோது, அவர்களுக்கு எதிராக வெளிநாடுகளில்

இத்தகைய பிரச்சாரங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. ஒவ்வோர் இரவும் டசின் கணக்கில் கியூப மக்கள் கொல்லப்பட்டபோது, இளைஞர்கள் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்தபோது, இராணுவப் படைத்தளங்களில் பிணங்கள் மலையென குவிந்து கிடந்தபோது, எங்களது பெண்களிடம் அத்துமீறல் செய்தபோது, பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டபோது, தூதரகங்களுக்குள் காவல்துறையினர் நுழைந்து அங்கு தஞ்சம் புகுந்திருந்த 10 அகதிகளை ஒரு சில நிமிடங்களில் சுட்டுத் தள்ளியபோது, கியூபாவிற்கு எதிராக இத்தகைய பிரச்சாரங்கள் எதுவும் நடக்கவில்லை. ஒரு சில அரிதான விதிவிலக்குகள் இருந்தபோதிலும் (அமெரிக்க) காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்துப் பேசவில்லை.

கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது. ஓம். ஏனென்றால், அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். ஏனென்றால், வெறும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது. ஏனென்றால், இந்த அமெரிக்கக் கண்டம் முழுவதற்குமே அவர்கள் மிகவும் அபாயகரமான முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்கள்.

கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது. ஏனென்றால், அந்நிய ஏகபோகங்களுக்கு வழங்கப்பட்ட சோர்வடைய வைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்கள் இரத்து செய்யப் போகிறோம் என்பதை, மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படவிருக்கிறது என்பதை, சர்வாதிகார ஆட்சி வழங்கிய சோர்வடைய வைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்கள் மறுபரிசீலனை செய்து, இரத்து செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

கியூபாவிற்கு எதிராக ஏன் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது? எந்தவொரு மக்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரங்களிலேயே மிகவும் அருவருக்கத்தக்க, மிகக் கொடுமான, மிகவும் அநீதியான பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்கும். ஏன் இந்தப் புரட்சி வெற்றி பெற்ற ஐந்து நாட்களிலேயே ஒரு சில அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

கியூப மக்களுக்கு எதிராக அவதூறுகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது. நமது புரட்சியால், புரட்சிகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியை உலகத்திற்கு எடுத்துக்காட்ட முடிந்துள்ளது. புரட்சிகளின், போர்களின் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத வகையில் இந்தக் கலகக்காரர்களின் படை மிகுந்த பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறது. ஆபிரம் பேர் நம்மால் சிறைபிடிக்கப்பட்டனர். காயமுற்றிருந்த நூற்றுக்கணக்கானோரை நமது மருத்துவர்கள் நன்கு கவனித்துக் கொண்டார்கள். ஒரே ஒரு கைதி கூட நமது படையினரால் தாக்கப்படவில்லை.

இவற்றையெல்லாம் உலக மக்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவேதான் இங்கே வந்துள்ள செய்தியாளர்களின் மூலம் அவர்களை நம்ப வைக்க இருக்கிறோம். அமெரிக்க கண்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்துள்ள செய்தியாளர்களை நாளை நாம் சந்திக்கவிருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் தெளிவானதொரு மனசாட்சியுள்ள ஒரு மனிதனாக என்னை நான் (அவர்களது) விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளப் போகிறேன். எந்தவொரு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருக்கும் நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு வெளிநாட்டு அரசுக்கும் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்டு மக்களுக்கு நான் விளக்கமளிப்பேன்.

முதலில் எனது மக்களுக்கு, கியூப நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பேன். இரண்டாவதாக, அமெரிக்க கண்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் விளக்கமளிப்பேன். மெக்சிகோ நாட்டு மக்களுக்கு, அமெரிக்க நாட்டு மக்களுக்கு, கோஸ்ட்ரீகா நாட்டு மக்களுக்கு, வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு, ஏன் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு நான் விளக்கமளிப்பேன். (இந்தக் கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, 1959 ஜனவரி 23 அன்று இலத்தீன் அமெரிக்கப் பகுதி முழுவதும் தனது கருத்துக்களைப் பரப்பும் வகையில் கால்ட்ரோ இதைத்தான் செய்தார்)

இதற்காகத்தான் நான் செய்தியாளர்களை அழைத்திருந்தேன். இங்கே வந்து

தங்கள் சொந்தக் கண்களால் உண்மைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. எங்கு நீதி இருக்கிறதோ, அங்கே குற்றங்கள் இருக்காது. எங்கே குற்றங்கள் இருக்கிறதோ, அங்கே பத்திரிக்கை சுதந்திரம் என்பது இருக்காது. குற்றங்கள் நிலவும்போது மக்கள் தங்கள் செயல்களை மறைத்து வைக்கவே விரும்புகிறார்கள்.

கியூப மக்கள் ஒன்றும் காட்டுமிராண்டுகளோ அல்லது குற்றமிழைப்பவர்களோ அல்ல. அவர்கள் உலகிலேயே மிகவும் நாகரீகமான, உணர்வுடையவர்கள். இங்கே ஓர் அநீதி இழைக்கப்படுகிறது என்றால், மக்கள் அனைவரும் அதற்கு எதிராக இருப்பார்கள். நமது அறிவுஜீவிகளோ, நமது செய்தியாளர்களோ, நமது தொழிலாளர்களோ, நமது விவசாயிகளோ, நமது மத குருமார்களோ உணர்வு அற்றவர்கள் அல்ல. தண்டனையானது நியாயமான ஒன்றாக இருக்கையில், இந்தத் தண்டனையை பெறத் தகுதியானவர்களாக இருக்கையில் எல்லோருமே தண்டனையை தருவதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு, நேச சக்திகள் போர்க்குற்றவாளிகளை தண்டித்தனர். இப்போது நமக்கிருப்பதை விடக் குறைவான உரிமையே அப்போது அவர்களுக்கு இருந்தது. ஏனெனில், பின்னாளில் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு சட்டத்தின்கீழ்தான் இந்தத் தண்டனையை அவர்கள் வழங்கினார்கள். அதேநேரத்தில் குற்றம் செய்வதற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்கீழ், பொதுவிசாரணைகளில், நேர்மையானவர்களைக் கொண்ட நீதிமன்றங்களில் தான் நாம் போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குகிறோம். இப்போது வழங்கப்பட்டு வரும் நீதியை ஒப்புக் கொள்பவர்கள், இந்தக் கூட்டுக் கொலைகாரர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்பவர்கள் எல்லோரும் கையை உயர்த்துங்கள்! (தொடர்ந்து 2 நிமிடங்களுக்குக் கைதட்டல்)

எமது மரியாதைக்குரிய தூதரக அதிகாரிகளே, அமெரிக்க கண்டம் முழுவதிலுமிருந்து வந்திருக்கும் செய்தியாளர்களே, அனைத்து வகையான கருத்துக்களையும் கொண்ட, அனைத்து சமூகப்

பிரிவுகளையும் சேர்ந்த பத்து இலட்சம் கியூப மக்கள் நடுவராக இருந்து இப்போது வாக்களித்திருக்கிறார்கள். ஜனநாயகவாதிகளுக்கு, அல்லது தங்களை ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்வேன்: இதுதான் ஜனநாயகம். இதுதான் மக்களின் விருப்பத்தை மதிப்பது.

ஜனநாயகவாதிகளும், அல்லது தங்களை ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களும் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.

எனது உரையை முடிப்பதற்கு முன்பாக, நான் முக்கியமானது என்று கருதும் ஒரு விஷயம் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்: அது இதுதான். எங்கள் பாதுகாப்பு பற்றி கியூப மக்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். எங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள். புரட்சியின் எதிரிகளால் நாங்கள் தாக்கப்படக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். கியூப நாட்டு மக்களுக்கு நான் இன்று சொல்லிக் கொள்வதெல்லாம் அது உண்மையல்ல என்றுதான். ஒரே ஒரு நபரை நம்பி புரட்சி இருக்க முடியாது. ஒரே ஒரு நபரை மட்டுமே நம்பி ஒரு நாட்டின் எதிர்காலம் இருக்க முடியாது. ஒரே ஒரு நபரை மட்டுமே நம்பி நீதியின் எதிர்காலம் இருக்க முடியாது என்றுதான் நான் கூற விரும்புகிறேன்.

அதற்கும் மேலாக, தலைவர்களை கண்ணாடிப் பேழைக்குள் அடைத்து வைக்கக் கூடாது. நான் ஏற்கனவே செய்து வந்த செயல்களை தொடர்ந்து செய்வது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் சரி, அனைத்து அபாயங்களையும் அமைதியாக எதிர்கொள்வதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஒரே ஒரு காரணத்தினால்தான் நான் இதைச் சொல்கிறேன். ஏனென்றால், எதுவுமே, எவ்வொருவருமே புரட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்துள்ளேன். எனது எதிரிகளுக்கும் சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது: எனக்குப் பின்னால் இருப்பவர்கள், என்னைவிட மிகவும் தீவிரமானவர்கள். அதைப் போன்றே, எங்களது புரட்சிகர நீதியை தாக்குவதன் மூலம் புரட்சியை அவர்கள் மேலும் பலப்படுத்துகிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. என்னைக் கொல்வதன்மூலம் அவர்களால் புரட்சியை மேலும் வலுப்படுத்தவே முடியும்.



எனவே, நாட்டின் நலன்களை, மக்களின் நலன்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு நாளும் கியூப நாட்டு மக்கள் வலுவாகிக் கொண்டேதான் வருவார்கள். இறுதியாக, மக்கள் தங்களது இலக்கை, எப்போதுமே நம்மிடம் இருந்திராத முழுமையான சுதந்திரம், இறையாண்மையை அடைந்திருக்கின்றனர். இப்போது நமது நாடு தன்னைத் தானே ஆளுகின்ற, வேறு எவரின் ஆணையை ஏற்காத ஒரு நாடாக மாறியிருக்கிறது.

இங்கே ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கின்ற போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்புமாறு அமெரிக்க அரசை கேட்டுக் கொள்கிறோம். மாஸ்:பெரா, வென்கரா மற்றும் இதர குற்றவாளிகளுக்கு அமெரிக்க நாட்டு மக்கள் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என கியூப நாட்டு மக்கள் கோருகிறார்கள். அமெரிக்க அரசு இந்தப் போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என அமெரிக்க மக்கள் கோர வேண்டும். ஓம். அவர்கள் போர்க்குற்றவாளிகள்தான்.

உலகப் போருக்குப் பின்பு, அமெரிக்க நாட்டு மக்கள் கோயரிங், ஹிம்லர், ஹிட்லர் ஆகியோருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். (எனினும் இந்த உரை நிகழ்த்திய நேரத்தில் எவருக்கும் தெரிந்திராத உண்மை என்னவெனில், நாசிகளான விஞ்ஞானிகள், அதிகாரிகள் பலரையும், அன்றைய அமெரிக்க அரசு தம் நாட்டுத் தொழிலாளர்களுக்கே

தெரியாமல், அரசிற்குள் கொண்டு வந்து நுழைத்து, சோவியத் யூனியனுக்கு எதிராக உற்பத்தியையும் தொழில்நுட்பத்தையும் பெருக்குவதற்காக அவர்களை பயன்படுத்திக் கொண்டது என்பதுதான்.) உண்மைதான். எங்கள் நாட்டின் ஹிம்லர் வென்கரா. எங்களது கோயரிங் டாபர்னிலாஸ். எங்கள் ஹிட்லர் பாடிஸ்டா. அமெரிக்கா நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், கியூப மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தால், இந்தப் போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்ப அது ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்கள் எவரும் அரசியல் குற்றவாளிகள் அல்ல.

பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது. ஏனென்றால், பெண்களை மோசமாக நடத்துவதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. கண்களைப் பிடுங்கி எறிந்து சித்திரவதை செய்தவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது. ஏனென்றால், கண்களைப் பிடுங்குவதற்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குழந்தைகளை, முதிய பெண்களை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்கான சக குடிமக்களை எவ்வித இரக்கமுமின்றி சித்திரவதை செய்தவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது. ஏனென்றால், சித்திரவதைக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

அரசியல் குற்றவாளிகள் என்பதாக அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள்

<p>பொதுவான சட்டத்தை மீறிய குற்றவாளிகள் தான். எங்களிடமிருந்து திருடப்பட்டு அமெரிக்க வங்கிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பெசோக்கள் எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும். வெளிநாட்டில் சேமித்து வைப்பதற்காக மக்களின் பணத்தை தன் பைகளில் நிரப்பிக் கொள்வதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில், தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக மக்களின் பணத்தைத் திருடுவதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இங்கேயும் சரி, உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் சரி, அவர்கள் திருடர்கள் என்பதைத் தவிர வேறொதுவும் இல்லை. எனவே, கொலைகாரர்கள், சித்திரவதையாளர்கள் ஆகியோரை திருப்பி அனுப்ப வேண்டுமென்று கேட்பதற்கான உரிமை கியூப மக்களுக்கு உள்ளது. அதைப் போலவே, அனைத்து மக்களிடம் இருந்தும் திருடப்பட்ட பணத்தையும் திருப்பித்தர வேண்டும்.</p> <p>மிகத்தெளிவான மனசாட்சி எனக்குள்ளது என்ற திருப்தியோடு, எனது கைகளில் எந்தவித இரத்தக் கறையும் இல்லை என்று பெருமையோடு கியூபாவிற்கு மட்டுமல்ல, அமெரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும். 'காஸ்ட்ரோவின் தலைமையில் நடபெற்ற புரட்சிகரப் போராட்டத்தின்போது கைப்பற்றப்பட்ட போர்க் கைதிகளில் ஒருவர்கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என்பது மட்டுமல்ல, ஒருவர் கூட துன்புறுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், தம்மிடமிருந்த கைதிகளை குணப்படுத்த தங்களுக்கென வைத்திருக்கும் மருந்துகளை கொடுத்து உதவுவது உள்நாட்டு கைதிகளை மிகச் சிறப்பாக நடத்தியதற்காக கியூப புரட்சியாளர்களுக்கு அந்த நாட்களில் உலகம் முழுவதிலும் நற்பெயர் கிடைத்தது மட்டுமின்றி, அமெரிக்க நாட்டிலிருந்து நிதியுதவியும் கூட கிடைத்தது' இந்த உண்மையை எந்த நாட்டிற்கு முன்பாகவும் தலைநிமிர்ந்து நின்று என்னால் சொல்ல முடியும்.</p> <p>அமெரிக்க நாட்டு மக்கள் மிக மோசமான வகையில் ஏமாற்றப்படுவதற்கு தங்களை ஒப்புக் கொடுத்துவிட்டார்கள் என்பதை நினைத்துத்தான் நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். இந்தப் புரட்சி</p>	<p>நசுக்கப்படுமானால், அமெரிக்க கண்டத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நினைத்துத்தான் நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், இந்தப் புரட்சி ஓர் அதிரடிப் புரட்சியோ அல்லது ஒரு இராணுவக் கும்பலின் எழுச்சியோ அல்ல. மாறாக, மக்களின், உண்மையிலேயே மக்களின், புரட்சி. அமெரிக்க கண்டத்து மக்களின் நம்பிக்கை அதில் பிரதிபலிக்கிறது. ஏன் அப்படி? ஏனென்றால் அமெரிக்க கண்டத்திலுள்ள மிக மோசமான ஒரு பகுதியின் மீது நாம் தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.</p> <p>நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், இராணுவ வெறியர்கள், இராணுவ தளபதிகளின் அத்தீமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று, அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது! நாம் வசிக்கும் இந்தப் பூமிப் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்திலும் உள்ள போர்க்குற்றவாளிகள் அனைவரையும் சுட்டுக் கொல்ல வேண்டுமென்று அமெரிக்க கண்டம் எவ்வளவு அதிகமாக ஆசைப்படுகிறது!</p> <p>கியூபாவின் உதாரணம் அமெரிக்க கண்டத்திற்கு எவ்வளவு அதிகமாகத் தேவைப்படுகிறது! மேலாதிக்கம் செலுத்த வேண்டுமென்ற பேராசை எதுவுமின்றி, இதர நாடுகளை சுரண்டவோ அல்லது மேலாதிக்கம் செலுத்தவோ இலக்கேதுமின்றி, ஒரு முன்னுதாரணமாக, நியாயத்திற்கான, பரந்த நீதிக்கான, உலகம் இதுவரை அறிந்ததிலேயே மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற மிகவும் தனித்துவமான ஓர் அமைப்பாக ஒரு புரட்சியை இங்கு கொண்டு வந்தமைக்காக கியூபர்களாகிய நாம் மிகவும் பெருமைப்படலாம்.</p> <p>கியூப புரட்சியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதெனில், முழுமையான சுதந்திரத்திற்குள் சமூகநீதிக்கான விருப்பம் நிறைந்த, மக்களின் உரிமைகளுக்கு முழுமையான மரியாதை தருகின்ற ஒன்றுதான் அது என்று கூறலாம். அமெரிக்க கண்டத்திற்கான என்று இல்லையென்றாலும் கியூபாவின் பாரம்பரிய உரிமை என்ற வகையில்</p>	<p>நமது புரட்சி பாதுகாக்கப்பட வேண்டும். கியூபா மட்டுமல்ல, அமெரிக்க கண்டத்திற்கே ஊறுவிளைவிக்கும் வகையில் அதனை நிர்மூலமாக்கும் ஒரு முயற்சியாக அதன் மீது பழிசுமத்த அனுமதிக்கக் கூடாது என்றும், நமது புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிக்க கண்டத்தில் உள்ள நேர்மையான மனிதர்களை, இந்தக் கண்டத்தின் நேர்மையான செய்தியாளர்களை, நமது நண்பர்களாக உள்ள மக்களை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். கியூப புரட்சி தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஏனென்றால், அமெரிக்க கண்டத்தில் உள்ள எந்தவொரு நாடும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் விருப்பம்.</p> <p>அதுவும்போக, அமெரிக்க கண்டத்து மக்கள் சர்வாதிகாரத்தின் கோரங்களை பார்த்தவர்கள் என்ற வகையில், அரசியல் எதிரிகளை விசாரணை ஏதுமின்றி கொத்துக் கொத்தாக கொன்றழிப்பது குறித்து கேள்விப்பட்டே பழகியவர்கள் அவர்கள் என்ற வகையில், கியூபாவின் இந்தப் புரட்சியும் கூட அதைப் போன்ற ஒன்றுதான் என்று அவர்களை நம்ப வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வெளியுலகிற்கு அனுப்பப்படும் செய்திகள் கலகக்காரர்களின் இராணுவத்தின் நடத்தைையைப் பற்றிப் பேசுவதில்லை. ஒரே ஒரு மனிதர் கூட கூட்டாக மக்களால் அடித்துக் கொலை செய்யப்படாத ஒரே புரட்சி இதுதான் என்பதைப் பற்றிப் பேசுவதில்லை உலகின் வேறு எந்தநாட்டு மக்களையும் விட கியூபர்கள் இந்தப் புரட்சியின்போது மிகுந்த நாகரீகமாக நடந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் பேசுவதில்லை. சர்வாதிகாரியின் ஒரே ஓர் அடியாள் கூட சித்திரவதை செய்யப்படவில்லை. ஒரே ஓர் எதிரி கூட அடித்து நொறுக்கப்படவில்லை. பழிவாங்குவதை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, இந்தக் குற்றவாளிகளை புரட்சிகர நீதிமன்றங்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்திய புரட்சி என்பது உலகத்திலேயே இது ஒன்றுதான் என்று அவர்கள் பேசுவதில்லை.</p> <p>ஒரு விஷயம் மட்டும் மிகவும் தெளிவானது. நீதி என்பது இல்லாமல் அமைதி நிலவ முடியாது. நீதி என்பது இல்லாமல் ஜனநாயகம் என்பது</p>
--	---	---



இருக்க முடியாது. எனினும் அமைதியின் பெயரால் உண்மையாகவே குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. என்னைத் தூற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை கேட்க விரும்புகிறேன். அமெரிக்க நாடு என்ன செய்தது? ஹிரோஷிமா, நாகசாகியில் அது என்ன செய்தது? அமைதியின் பெயரால் இந்த இரு நகரங்களிலும் இருந்த பல இலட்சக்கணக்கான மக்கள் மீது குண்டுகள் போடப்பட்டன. நாங்கள் எந்தக் குழந்தையையும் சுட்டுக் கொல்லவில்லை. நாங்கள் எந்தவொரு பெண்ணையும் சுட்டுக் கொல்லவில்லை. நாங்கள் எந்தவொரு முதியவரையும் சுட்டுக் கொல்லவில்லை.

இருந்தாலும் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் பல இலட்சக்கணக்கான மனிதர்கள் இறந்து போனார்கள். எதன்பெயரால்? ஓம், அமைதியை நிலைநாட்டுவதற்காக என்று சொல்லப்பட்டது. போரில் வட அமெரிக்க வீரர்களின் இறப்பைத் தடுக்க என்றும் கூட அவர்கள் சொன்னார்கள். நல்லது. நான் அந்த

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கொள்வேன்: கியூபாவின் விஷயங்களில் அவர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்ற உண்மையை சுட்டிக் காட்டும் அதே நேரத்தில், எங்கள் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கொடுங்கோலனின் அடியாட்களை நாங்கள் சுட்டுக் கொல்கிறோம். அந்தக் கசாப்புக் காரர்களை சுட்டுக் கொல்கிறோம். ஏனென்றால், நாளை அவர்கள் எங்கள் குழந்தைகளை கொலை செய்ய முடியாது என்பதற்காகவே இதைச் செய்கிறோம்.

தங்களை ஜனநாயகவாதிகள் என்று அவர்கள் அழைத்துக் கொள்ளும் நிலையில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை அவர்கள் பார்க்கட்டும். மக்களின் விருப்பம் பற்றி அவர்கள் பேசி வரும் நிலையில், மக்களின் விருப்பம் என்ன என்பதை அவர்கள் பார்க்கட்டும். அவர்களே உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளட்டும் என்றுதான் நான் கூறுகிறேன். ஒரு விஷயத்தை நான் மக்களுக்குத் தெளிவாகக் கூறிவிட வேண்டும். அமெரிக்க அரசு எங்களின்மீது நேரடியாகத் தாக்குதல் தொடுக்கவில்லை. அமெரிக்க நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளும் எங்களைத் தாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹெர்பெர்ட் மாத்தியூஸ் உள்ளிட்ட, பத்திரிக்கைகளில் ஒரு பகுதியினர் எங்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஒரு விஷயம் மட்டும் மிகத் தெளிவானது. தற்சமயம் அமெரிக்க நாட்டு அரசு எங்களுக்கு விரோதமான அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. என்றாலும் கூட அமெரிக்க நாட்டின் செயல்முறைகள் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு குறிப்பிட்ட வகையிலான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. எங்களின்

புரட்சியைக் கண்டு அஞ்சும் ஆதிக்க சக்திகள் புரட்சிக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. மக்களிடையே புரட்சிக்கு எதிரான கருத்தை உருவாக்குவார்கள் அதன் பிறகு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க நாட்டு அரசை அவர்கள் கோருவார்கள்.

அமெரிக்க மக்களிடையே ஆதிக்க சக்திகளால் நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலாக ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்க நாட்டு மக்களிடம் கியூபா நாட்டு மக்களுக்கு எவ்வித பகையுணர்வும் இல்லை என்பதையும், கியூபா மட்டுமின்றி அமெரிக்க நாட்டிற்கும் விரோதிகளாக இருப்பவர்கள் அந்த ஆதிக்க சக்திகள் என்பதையும் சுட்டிக் காட்டி, இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனது சக குடிமக்களே! உங்கள் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களும். இன்று நடைபெற்ற இந்த தனிச்சிறப்புமிக்க ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, எங்களுக்கான மக்களின் ஆதரவை இன்று நேரடியாகப் பார்த்தபிறகு, ஒரு கியூபா நாட்டவனாகவும், இந்த மக்களை சார்ந்தவனாகவும் நாங்கள் பெருமைப்படுகிறோம். புரட்சிகர அரசின் பெயராலும், கிளர்ச்சிப் படையின் போராளிகளின் பெயராலும், அனைவரின் சார்பாகவும் எனது மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. (மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) தொகுதி 32, 2016 ஒக்டோபர்-டிசம்பர் இதழில் வெளியான முழு உரையின் சுருக்கம்)

தமிழில்: வீ. பா. கணேசன்

காலநிலை மாற்றத்தால் சிறுவர்களே அதிகம் பாதிப்படைகிறார்கள்

கடுமையான காலநிலை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வறுமையான நாடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் பட்டினி கிடக்க நேர்ந்துள்ளது. அத்துடன் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு போதமான அளவு கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை அவர்கள் இழப்பார்கள்.

கடந்த ஆண்டு மட்டும் 27 மில்லியனுக்கும் அதிகமான பிள்ளைகள் பட்டினியால் வாடியதாக சிறுவர்களை பாதுகாப்போம் அறநிறுவனம் தெரிவித்துள்ளது. அது 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 135 வீதம் அதிகமாகும். 12 நாடுகளில் பட்டினியால் வாடும் சுமார் 57 மில்லியன் பேரில் பாதிப்பேர் குழந்தைகளாக உள்ளனர். கனத்த மழை அல்லது கரும் வறட்சி போன்ற அதீத வானிலை மாற்றங்கள்

அதற்கு முக்கியக் காரணமாகும். எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆபிரிக்க நாடுகளை அதில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆசியாவில் பாகிஸ்தானில் சுமார் 2 மில்லியன் பிள்ளைகளுக்குப் போதமான சத்துணவு இல்லை. கடந்த ஆண்டு அங்கு நேர்ந்த கடுமையான வெள்ளம் அதற்கு முக்கியக் காரணமாகும். எளிதில் தொற்றும் நோய்களும் காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும்.

காந்தி வர்ணித்த “தேசத்தின் சொத்து” - கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம்!

1963 ஆம் ஆண்டின் ஒரு நாள்.

சென்னையிலுள்ள ‘ஜனசக்தி’ பத்திரிகை அலுவலகத்தில் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார் ஒருவர்.

அப்பொழுது இளம்பெண்கள் இருவர் ஜனசக்தி அலுவலக வாயிலில் தயங்கித் தயங்கி வந்து நிற்கின்றனர்.

“ஜீவா இருக்கிறாரா?” என்று ஒரு பெண் மெதுவாகக் கேட்கிறாள். உடனே இருவரும் ஜீவாவின் அறையில் அனுமதிக்கப்படுகின்றனர். இரு பெண்களும் ஜீவாவின் முன் தயங்கி அமர்கின்றனர்.

பரிவான குரலில் “என்னம்மா வேண்டும்?” என்று கேட்கிறார் ஜீவா.

“உங்களைத்தான் பார்க்க வந்தோம்” என்று ஒரு பெண் கூறினாள்.

பேசாமல் தயக்கத்துடன் இருந்த பெண்ணை நோக்கி “நீ யாரம்மா?” என்று கேட்கிறார் ஜீவா.

அந்தப் பெண் பதில் ஏதும் சொல்லவில்லை. ஏற்கனவே பேசிய பெண், “நாங்கள் ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவிகள்” என்கிறாள்.

மீண்டும் ஜீவா, ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து,

“நீ யாரம்மா?” என்று கேட்டார்.

கலங்கிய கண்களுடன் அப்பெண் ஒரு துண்டுக் காகிதத்தை ஜீவாவிடம் நீட்டினாள். அதில் -

“எனது தாத்தாவின் பெயர் குலசேகரதாஸ். எனது அன்னையின் பெயர் கண்ணம்மா” என்று எழுதியிருந்தது.

அந்த வாக்கியங்களை வாசித்த ஜீவா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறார். அத்துண்டுக் காகிதத்தில் “என் மகள்” என்று எழுதி அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார்.

அந்த வார்த்தைகளைக் கண் கொட்டாமல் அந்தப் பெண் உணர்ச்சிகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எழுதிய அந்தத்



துண்டுக் காகிதத்தை ஜீவா திரும்பக் கேட்டார். அப்பெண் அதைக் கொடுக்கவில்லை.

“என் மகள் என்று சொல்லவே கூடாதே தலையைச் சுற்றி முக்கைத் தொடுகிறாய்?” என்று மனத்திறந்து ஜீவா கேட்டு விட்டுவிட்டார்.

ஒரு புன்சிரிப்பினால் பதில் சொன்னார் ஜீவாவின் மகளான அந்தக் குழந்தை.

ஜீவாவின் முதல் துணைவியார் கண்ணம்மாவின் ஒரே பெண். கண்ணம்மாவின் தகப்பனார் குலசேகரதாஸ் கடலூரிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் சட்டசபை உறுப்பினர்.

குழதாவைப் பெற்றெடுத்த சில நாட்களில் கண்ணம்மா தன் கண்களை மூடினார். அதன் பிறகு குழந்தை தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தாள். அவர்களையே பெற்றோர் என்று எண்ணி அவள் வளர்ந்து வந்தாள்.

அந்தக் குழந்தை தனது 17 வயது வாழ்க்கையைத் தன் தந்தையிடம் சொல்ல, அந்தத் தந்தை தமது 17 ஆண்டுக் கால வாழ்க்கையை, தான் நாடு கடத்தப்பட்டதை, தன் சிறைவாழ்வை, அரசியல், பொதுவாழ்வு போன்றவைகளில் தன்னையும் தன் வருடங்களையும் கரைத்துக் கொண்டதை தன் மகளுக்கு சொல்கிறார். பிறகு அந்த மகள் தந்தை இறக்கும்

வரை அவருடைய குடிசையில் வசிக்கிறாள்.

தோழர் ஜீவாவின் வாழ்க்கைப்பயணம் பல அலைகளைக் கடந்து வந்தது. பல திசைகளில் பயணித்த ஒன்று. கடந்த பாதையெங்கும் முப்புதர்களை மட்டுமே கண்டது. தியாகங்களைக் கண்டது. போராட்டங்களைக் கண்டது. உண்மைகளை எதிர்கொள்ளும் நெஞ்சரத்தைக் கண்டது. பொய்யை எதிர்த்து நிற்கும் வல்லமையைக் கண்டது. தன்னுடைய பிறவிக் குணமாக தான் காணும் எதிவும் ஒளிவு மறைவற்ற தீவிரத் தன்மையை ஏற்றுக் கொண்டது. மற்ற அரசியல் தலைவர்களைப் போல அல்லாது தங்கள் இயக்கச் சொளகர்யத்துக்காக மட்டும் அல்லாது கலை இலக்கியத்தை மாணுட வாழ்வு முழுமைக்குமான பயன்பாட்டுக்கான சாதனங்களாக நோக்க வைத்த பயணம் தோழர் ஜீவாவின் பயணம் என்று சொல்லலாம்.

நாஞ்சில் நாட்டின் பூதப்பாண்டியில் பட்டம்பிள்ளைக்கும் உமையம்மைக்கும் மகனாக 21-08-1907 இல் பிறந்த சொரிமுத்து, முக்காண்டியாக உருவெடுத்த, பின்னர் ஜீவானந்தமாகவும், இடையில் வந்த தனித்தமிழ்ப்பற்றின் காரணமாக உயிரின்பனாகவும் மாறிப் பின்னர் ஜீவானந்தமாகவும், இயக்கத்தோழர்கள் மற்றும் அனைத்துத் தமிழர்களுக்கும் ஜீவாவாக மாறிய வரையிலான அவருடைய பயணம் தான் நம்பியதை, உண்மையென்று உறுதியாக நம்பிய பயணமாகவே இறுதி வரை தொடர்ந்துள்ளது.

ஜீவாவின் துவக்க காலம் கதர், காங்கிரஸ் போன்றவைகளில் ஆழ்ந்த நாட்டம் கொண்டிருந்திருக்கிறது. தன்னுடைய மிகவும் இளம்வயதில் 1924ல் பெரியாரை சந்தித்திருக்கிறார் ஜீவா. அந்த சந்திப்பு வைக்கத்தில் நடைபெற்ற மிகவும் சரித்திரப் பிரசுத்த பெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் அவரை மிகவும் தீவிரத்துடன் ஈடுபட வைத்திருக்கிறது. சுமார் 20 மாதங்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதனால்

தன்னுடைய பள்ளிப்படிப்பினை இழந்து தன்னுடைய சொந்த ஊரான நாஞ்சில் நாட்டின் சுசீந்திரத்தில் நடைபெற்ற ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் கலந்து பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார் ஜீவா.

1927ம் வருடம். ஜீவா சீராவயலில் நடத்தி வந்த ஆசிரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தி, வவேசு அய்யருடன் அந்த ஆசிரமத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். அகிம்சைவாதியான காந்தி தன்னுடைய சபர்மதி ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்ட ஆட்டுக்குட்டியை விஷ ஊசி போட்டுக் கொன்றதை ஏற்கனவே சுதேசமித்திரன் பத்திரிகையில் படித்த ஜீவா அது குறித்து காந்திஜியிடம் துணிச்சலாக முதல் சந்திப்பிலேயே எதிர்த்து வாதிட்டிருக்கிறார். வருணாசிரமம் குறித்த காந்திஜியின் கருத்துக்கள் குறித்தும் ஜீவா வாதம் செய்திருக்கிறார். ஜீவாவின் துணிச்சல் கண்டு மிகவும் வியந்து போன காந்தியடிகள், “உங்களுக்குச் சொத்து எவ்வளவு இருக்கிறது?” என்று கேட்டார்.

“இந்தியாதான் என் சொத்து” என்று ஜீவா பதிலளித்திருக்கிறார்.

“இல்லை. இல்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்று ஜீவாவைப்பார்த்து மகிழ்ச்சியுடன் காந்தியடிகள் சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்பு ஜீவாவுக்கு சிறிது சிறிதாக காந்தியடிகள் மீதும் காங்கிரஸ் மீதும் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டினை சிறிது அசைத்து வைக்கிறது.

ஜீவாவின் தீவிர அரசியல் ஈடுபாடு படிப்படியாக அந்நாளில் நிலவிய அரசியல் சூழலில் தீவிரமடைந்து வந்துள்ளது. 1932ல் சட்ட மறப்பு இயக்கத்தில் பங்குகொள்ள வைத்து சிறைவாசம் பெற்றுத்தந்தது. அந்த ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ்காரராக சிறைக்குள் புகுந்த ஜீவா நவம்பரில் வெளியேறும்போது சிறைக்குள் கிடைத்த நட்பு மற்றும் அங்கு கிடைத்த நூல்களின் ஈர்ப்பில் கம்யூனிஸ்டாக வெளியே வருகிறார்.

இக்காலகட்டத்தில் பொது உடைமை இயக்க முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் சிங்காரவேலரின் நட்பு ஜீவாவுக்குக் கிடைக்கிறது. தன்னுடைய வீட்டு நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள



ஜீவாவுக்கு அனுமதி அளிக்கிறார் சிங்காரவேலர். இது ஜீவாவின் வாழ்வில் மிகப்பெரிய ஜன்னலைத்திறந்து வைத்துள்ளது.

வேறு ஒரு விஷயத்தையும் இங்கே குறப்பிட்டாக வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் முதல் பொதுவுடைமை வாதியாகக் கருதப்படும் சிங்காரவேலருக்கும் ஜீவாவுக்கும் உள்ள ஒருமைப்பாடு, இதர அரசியல் தலைவர்களிடமோ சுதந்திர போராட்ட காலத்திய பொதுவுடைமைவாதிகளிடமோ காணப்படாத ஒரு பண்பாடு ஆகும். அதே நேரம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஜமீன்தார்கள், மிட்டாதாரர்கள், ராவ்பகதூர்களின் கட்சியான ஜஸ்டிஸ் கட்சியுடன் இணைக்க முற்பட்டபோது சுயமரியாதைக் கட்சியை பெரியார் அவமரியாதைக் கட்சியாக்கி விட்டார் என்று கண்டிக்கவும் இருவரும் தயங்கியதில்லை.

இதற்குப்பின் தொடர்ச்சியான சிறைவாசங்களும் தலைமறைவு வாழ்க்கையும் ஜீவாவின் அன்றாட வாழ்க்கையின் அங்கம் ஆகின்றன.

இடையில் 1937 இல் நவம்பர் 20 ஆம் திகதி பல இன்னல்களுக்கிடையில் ஜனசக்தி பத்திரிகையை துவங்கினார் ஜீவா. முதல் இதழில் பாரதிதாசனின் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாடலும் ஜீவாவின்

“காலுக்குச் செருப்பில்லை கால்வயிற்றுக் கூழூலில்லை

பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே பசையற்றப்போனோமடா”

என்னும் பாடல்கள் வெளியாகின. ஜீவாவின் இந்தப் பாடலைப் பாடாத நாடக மேடைகள் தமிழகத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதிலும் இசைமேதை மறைந்த கே.பி சுந்தராமபாள் அவர்கள் இப்பாடலைப் பாடும்போது பலர் கண்ணீர் விட்டு அழுகிறார்களென்றார் என்று ஜீவாவைப் பற்றி வெளிவந்த அனைத்து நூல்களிலும் பதிவாகியிருக்கின்றது. ஜீவாவின் மரண இறுதிச்சடங்கின் போது நாடகக்கலைஞர் டி.கே சண்முகம் அவர்கள் சென்னை இருகாட்டில் இப்பாடலைப்பாடிய போது கண்ணீர் உருக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்வார்கள்.

ஜீவா அடித்தளமிட்ட கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கமானது இன்று கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று இலக்கிய இயக்கத்தையும், முகாமையும் தோற்றவித்தள்ளது.

ஜீவாவின் வாழ்வில் இறுதியாக ஒரு காட்சி

அப்போது முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். அப்போது கட்சித்தொண்டர் ஒருவர் ஜீவா அந்தப்பகுதியில் வசிப்பதாகவும், அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருப்பதாகவும் கூற அவரை சந்திக்க செல்கிறார். பல குண்டு குழிகளைத் தாண்டி, சாக்கடைகளைத் தாண்டி, ஜீவா வசித்து வந்த குடிசைக்கு செல்கிறார். அந்த குடிசையின் இழிந்த நிலை காமராஜரை திடுக்கிட வைக்கிறது. ஜீவாவின் பக்கத்தில் அமர்ந்து “ஜீவா என்ன கஷ்டம் இது? முதல்வரின் கோட்டாவில் உனக்கு ஒரு அரசாங்க வீடு ஒதுக்கிக் கொடுக்கிறேன். அங்கு போய் நீ இரு”

ஜீவா சொல்கிறார் - “தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் இருக்க வசதியாக அரசு வீடுகள் கிடைக்கட்டும். அன்று நான் நீங்கள் கொடுக்கும் வீட்டுக்குக் குடியேறுகிறேன்” என்று.

விரகதியுடன் முணுமுணுத்துக் கொண்டே **தொடர்ச்சி 12ம் பக்கம் பார்க்க...**

சீனாவும் பூட்டானும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தத் தீர்மானம்!

பூட்டான் (Butan) சீனாவுடனும் இந்தியாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ள ஒரு சிறிய இமாலயப் பிராந்தியத்திலுள்ள நாடாகும். இதன் பரப்பளவு 14,824 சதுர மைல்களாகும். மக்கள் தொகை அண்ணளவாக 727,000 ஆகும்.

சீனாவுக்கும் பூட்டானுக்கும் வரலாற்றுக் காரணங்களால் (ஏகாதிபத்திய காலனித்துவ ஆட்சி காரணமாக) எல்லைப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அந்தப் பிரச்சினை 1998 இல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் பூட்டான் சீனாவுடன் எல்லையைக் கொண்டிருந்த போதிலும், எல்லைப் பிரச்சினை காரணமாக சீனாவுடன் இராஜதந்திர உறவுகள் இதுவரை ஏற்படாமலே அது காரணம் அல்ல. இந்தியாவின் தலையீடே சீனாவுடன் இராஜதந்திர உறவு ஏற்படாமல்கான காரணமாகும். ஆனால் பூட்டான் வெளியுறவு அமைச்சர் Tandi Dorji ஒக்ரோபர் 23ந் திகதி சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம் இரு நாடுகளும் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளத் தீர்மானித்துள்ளன.

இந்தியாவும் பூட்டானும் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோதும், இந்தியா தொடர்ந்தும் பூட்டானின் வெளியுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தி, நவ காலனித்துவ முறையைப் பேணி வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்த உரிமையை பிரித்தானியரிடமிருந்து பிதூராஜ்யமாகப் பெற்றுக் கொண்டது. இதன் காரணமாக பூட்டான் முதன்முதலாக 1968 இல்தான் இந்தியாவுடன் கூட இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. மற்றைய நாடுகளுடன் 1983 இற்குப் பின்பே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முடிந்தது. இருந்தும் இதுவரை ஐநாவின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் எவற்றுடனும் பூட்டானுக்கு உத்தியோகபூர்வ உறவுகள் இல்லை.

இறுதியாக 2007 இல் தான் இந்தியா, பூட்டான் தனது வெளியுறவுகளைச் சுதந்திரமாகப் பேணும் உரிமையை அந்நாட்டுக்கு வழங்கியது. 2007 இல் “இந்தோ - பூட்டான் நட்புறவு உடன்படிக்கை” மீளாய்வு செய்யப்பட்டது. 1949 இல் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்



இரண்டாவது அத்தியாயத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “இந்தியா பூட்டானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடுகள் மேற்கொள்ளாது. அதற்குப் பதிலாக பூட்டான் அரசாங்கம் தனது வெளிவிவகாரங்களில் இந்தியாவின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும்.” மீளாய்வு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“பூட்டான் மன்னராட்சி அரசாங்கமும், இந்திய குடியரசு அரசாங்கமும் தமது தேசிய நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நெருங்கிய உறவைத் தொடர்ந்து பேணுவதுடன், தத்தமது நாட்டை தேசிய நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கமாட்டா.”

இவ்வாறு மீளாய்வு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த போதும், இந்தியா தொடர்ந்தும் பூட்டானின் சுதந்திரத்திலும் சுயாதிபத்தியத்திலும் தலையீடு செய்தே வந்துள்ளது. இதன் காரணமாகவே சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான முழு அளவிலான இராஜதந்திர உறவுகள் இதுவரை ஏற்படாமல் இருந்து வந்துள்ளது. அந்தத் தடை பூட்டான் வெளியுறவு அமைச்சரின் அண்மைய சீன விஜயத்தின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

பூட்டான் வெளியுறவு அமைச்சரின் சீன விஜயத்தின் போது அவருடன் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, “எமக்குள் இருந்த எல்லைத் தகராறு

முடிவுக்கு வந்துவிட்டது. எமது இரு நாடுகளும் மலைகளாலும் ஆறுகளாலும் இணைக்கப்பட்டுள்ள, ஆழமான நீண்டகால நட்புறவுள்ள நாடுகள். எனவே நாம் விரைவில் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வோம்” எனக் கூறியிருக்கிறார்.

‘சீனாவின் ஒரு பகுதிதான் தாய்வான் என்பதை வலியுறுத்தும் ஒரே சீனா கொள்கையோடு நாங்கள் முற்றிலும் உடன்படுகிறோம்’ என தண்டி டோர்ஜி தெரிவித்துள்ளார்.

(இன்னொரு இமயமலைச்சாரல் நாடான சிக்கிம் (Sikkim) 1975 வரை பூட்டான் போலச் சுதந்திர நாடாகவே இருந்தது. ஆனால், இந்தியாவில் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் அரசாங்கம் 1975 இல் சிக்கிமை இந்தியாவுடன் வல்லிணைப்புச் செய்து, இந்தியாவின் ஒரு மாநிலமாக்கிவிட்டது.

இந்தியாவின் தேச விஸ்தரிப்புக் கொள்கைக்கான அத்திபாரம் இந்தியா 1947 இல் சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஜவகர்லால் நேருவால் போடப்பட்டுவிட்டது. அவரது “இந்தியாவை மீளக் கண்டுபிடித்தல்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“எதிர்காலத்தில் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் நடுநாயகமான ஒரு நாடாக வளர்ச்சி பெறும். அதன் பின்னர் பர்மா (மியன்மார்), சீயம் (தாய்லாந்து), இலங்கை, நேபாளம், சிக்கிம், பூட்டான் என்பவை வெறும் கலாச்சாரப் பிராந்தியங்களாகவே எஞ்சும்”. - இதன் அர்த்தம் இந்த நாடுகள் இறைமையுள்ள சுதந்திர நாடுகளாக இருக்காது என்பது தானே?)

உலகின் மிக மோசமான அமெரிக்க போர்க்குற்றவாளி ஹென்றி கிஸ்ஸிங்கர் மரணம்



அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் போர்ட் ஆட்சியில், 1973-1977 காலகட்டத்தில் வெளியுறவுத்துறை ஆலோசகராக இருந்தவர், ஹென்றி கிஸ்ஸிங்கர். தனது 100 வது வயதில் அவரது இல்லத்தில் புதன்கிழமைமயன்று மரணமடைந்தார். ஜெர்மனியில் பிறந்த இவர், உலகின் பல நாடுகளினது ஆட்சி கவிழ்ப்புகளிற்கும், அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார்.

கிஸ்ஸிங்கர் புரிந்த போர்க்குற்றங்களில் முக்கியமானவற்றில் சில :

1. சிலியில் அலெண்டே தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சியை திட்டமிட்ட இராணுவச் சதி வன்முறை மூலம் கவிழ்த்து, பினோசெட் தலைமையிலான சர்வாதிகாரத்தை கொண்டு வந்து, பல்லாயிரக்கணக்கான சிலி மக்கள் மற்றும் இடதுசாரிகள் தூக்கிலிடப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர். அத்தோடு அவர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டு அடையாளங்கள் அற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

2. ஆர்ஜன்டீனாவில் சர்வாதிகார ஒருக்கு முறைக்கு உதவி செய்தும் வழிகாட்டியும் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.

3. இந்தோனேசிய மத அடிப்படையான இராணுவம் இலட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளையும் அவர்களுக்கு ஆதரவான பொதுமக்களையும் கொலை செய்ய திட்டமிட்டது. அப்போது இந்தோனேசியாவை ஆக்கிரமித்த சந்தையாக்க வேண்டும் என

திட்டமிட்டது அமெரிக்கா. அந்நாட்டு இராணுவ தளபதி சகர்டோவிடம் “நீங்கள் எதைச் செய்தாலும் அது விரைவில் வெற்றியடைவது முக்கியம்” என்ற கூறி படுகொலைகளுக்கு ஆலோசனை வழங்கியவர் கிஸ்ஸிங்கர்.

4. தனது சொந்த அரசியல் இலாபத்திற்காக 1969-1973 வியட்நாம் போரின் போது அமைதிப் பேச்சுக்களை முறித்தவர் கிஸ்ஸிங்கர். லாவோஸ் மற்றும் கம்போடியாவில் போரை தீவிரப்படுத்தியதோடு மனிதர்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வாகனங்கள் உட்பட எது நகர்ந்தாலும் அதன் மீது குண்டுகளை வீச வைத்தார். மேலும் கிஸ்ஸிங்கர் திட்டத்தால் 30 இலட்சம் வியட்நாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

5. கம்போடியாவில் அமெரிக்க இராணுவம் கண் மூடித்தனமாக ஆயிரக்கணக்கான குண்டுகளை பரந்த அளவிலான நிலப்பரப்பில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது வீசி, 5 இலட்சத்திற்கும் அதிகமானோரை படுகொலை செய்ததும், கிஸ்ஸிங்கரின் திட்டமே.

3ம் பக்கத்தொடர்ச்சி...

இருக்கின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், இந்தக் கடன்களை மீளச் செலுத்துவதற்கு அதிக வருமானம் தேவை என்பதையே. சீனாவின் தடம் பாதை முன்னெடுப்பு (Belt and Road Initiative) சீனாவிலிருந்து இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரையும், மற்றும் ஐரோப்பா வரையும் சந்தைகளை தொடர்புபடுத்துகின்றது. இது சாதகமானதொன்று. சீனாவின் இந்தத் திட்டத்தை, “சீனாவின் கடன்பொறி” என்று இலேசாக முத்திரை குத்தாமல், நாடுகள் தமது வழியில் கடன் சுமையிலிருந்தும் வங்குரோத்து நிலையிலிருந்தும் விடுபட சர்வதேச நாணய நிதியம் உதவ வேண்டும்.

(இது கொழும்பில் இருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ (Daily Mirror) பத்திரிகையில் வந்த ஆசிரியர் தலையங்கம் ஒன்றின் சாராம்சம்)

10ம் பக்கத்தொடர்ச்சி...

காமராஜர் வெளியேறுகிறார்...

“ஜீவா நீ உருப்படமாட்டே...”

இன்று அப்படி உருப்படாத தலைவர்கள் யாரும் நம்மிடையில் இல்லை. தோழர் ஜீவாவின் நினைவுகள் மட்டும் நம்மிடையே

இருக்கின்றன.

ஜீவா பற்றிய நூல்கள்

1. ஜீவா என்றொரு மானிடன் - பொன்னிலன்
2. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு - இஸ்மத் பாட்சா
3. ஜீவாவின் வாழ்க்கை வரலாறு - கே.பாலதண்டாயுதம்
4. ஜீவானந்தம் - டி.செல்வராஜ்
5. ஒரு ஜீவநதி - பொன்னிலன்
6. கடலோரத்து வானவில் - டாக்டர் முத்து குணசேகரன்
7. பாரதி பற்றி ஜீவா - கே.ஜீவவாரதி

ஜீவா எழுதிய நூல்கள்

1. மதமும் மனித வாழ்வும்
2. சோஷலிஸ்ட் தத்துவங்கள்
3. புதுமைப்பெண்
4. இலக்கியச்சுவை
5. சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
6. மொழியைப்பற்றி
7. ஜீவாவின் பாடல்கள் (தொகுப்பு)
8. மேடையில் ஜீவா (தொகுப்பு)
9. சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
10. கலை இலக்கியத்தின் புதிய பார்வை
11. தேசத்தின் சொத்து (தொகுப்பு)

சீன மக்கள் ஏழைகளாகவும் பலவீனமாகவும் மற்றவர்களின் தயவிலும் இருந்த பொழுது

சீன மக்கள் ஏழைகளாகவும் பலவீனமாகவும் மற்றவர்களின் தயவிலும் இருந்த பொழுது, அனைத்துவிதமான சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் முயற்சி செய்யப்பட்டன. முதலாளித்துவ பாதையும் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் தீர்வு தர இயலவில்லை. சீர்திருத்தவாதம் / தாராளவாதம் / சமூக டார்வினவாதம் / அராஜகவாதம் / எதார்த்தவாதம் / எதேச்சதிகாரவாதம் / சிண்டிகலிசவாதம் என அனைத்துக்கும் வாய்ப்புகளும் தருணங்களும் வழங்கப்பட்டன. ஆனால் சீனாவின் எதிர்கால பிரச்சனைகளை தீர்ப்பதில் அவை தோல்வியுற்றன.

மார்ச்சியம்-லெனினியமும் மாவோ சிந்தனைகளும் மட்டும் தான் சீனாவின் மக்களை நீண்ட இருளிலிருந்து மீட்டு புதிய பிரகாசமான சீனத்தை உருவாக்கும் வெளிச்சத்தையும் வழிகாட்டுதல்களையும் தந்தன.

- சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் -

முதல் தேசிய பேராசிரியர் சேர் சி.வி.ராமன்

சந்திரசேகர வெங்கடராமன் என்ற இயற்பெயர் கொண்ட சேர் சி.வி.ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை கணிதம் மற்றும் இயற்பியல் பேராசிரியர். எம்.ஏ. பட்டம் பெற்ற ராமன், 1907 இல் இந்திய நிதித் துறையில் பணியாற்றினாலும், இவரது கவனம் முழுவதும் அறிவியல் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தன. தனது அவ்வலக நேரம் முடிந்த பிறகு, கல்கத்தாவில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனைகளையும், ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

1917 இல் கல்கத்தா பல்கலைக்கழகம் இவருக்கு இயற்பியலில் 'சேர் தரகநாத் பாலித் பேராசிரியர்' (Sir Taraknath Palit Professor of Physics) என்ற பதவியை வழங்கியது. தொடர்ந்து 15 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார். இந்நிலையில், இவரது ஒளியியல் மற்றும் ஒளிச் சிதறல்களான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது. 1924 இல் இலண்டன் ரோயல்




சொசைட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு, 1929 இல் பிரிட்டிஷ் பேரரசால் 'டைட் ஹூட்' (Knighthood) என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியால், 'சேர்' (Sir) பட்டமும் வழங்கப்பட்டது. இயற்பியல் ஒளிச்சிதறல் ஆராய்ச்சிக்காக

1930 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு 'ராமன் விளைவு' (Raman Effect) என பெயரிடப்பட்டது.

1947 இல் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தால் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தியன் விஞ்ஞான நிலையத்திலிருந்து (Indian Institute of Science) 1948 இல் ஓய்வுபெற்ற ராமன், ஓர் ஆண்டு கழித்து பெங்களூரில் ராமன் ஆராய்ச்சி நிலையத்தை (Raman Research Institute) நிறுவினார். 1954 இல் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது.

தனது இறுதிக்காலம் வரை பெங்களூர் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த சேர் சி.வி.ராமன் 1970 நவம்பர் 21 அன்று மறைந்தார். வழக்கமாக சாதனை புரிந்தவர்களின் பிறந்த நாளில்தான் அவர் சாதித்த துறை குறித்து விழா கொண்டாடப்படும். ஆனால், சேர் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த 'ராமன் விளைவு கோட்பாட்டை' உலகுக்கு அறிவித்த நாளான பெப்ரவரி 28 ஆம் திகதியையே இந்திய மக்கள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.



அரசு என்று சொல்லப்படுகின்ற அரசியல் ஸ்தாபனம் படிப்படியாகக் கலைக்கப்பட்டு முடிவில் மறைந்து போவது எதிர்காலப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இறுதி விளைவுகளில் ஒன்றாக இருக்கும் என்ற கருத்தை 1845 ஆம் வருடத்திலிருந்தே மார்க்சும் நானும் கூறிவந்திருக்கிறோம்.

செல்வந்தர்களான சிறுபான்மையினர், உழைக்கின்ற பெரும்பான்மையினரை தங்களிடம் உள்ள ஆயுதபலத்தைக் கொண்டு பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்துவதே அரசு என்ற ஸ்தாபனத்தின் பிரதான குறிக்கோளாக என்றும் இருந்திருக்கிறது.

செல்வந்தர்களான சிறுபான்மையினர் மறைந்துவிடும் பொழுது ஆயுதபலம் கொண்ட ஓடுக்கு முறை அரசு சக்தியின் அவசியமும் மறைந்து விடுகின்றது.

அதே சமயத்தில் இந்தக் குறிக்கோளையும் எதிர்கால சமூகப் புரட்சியின் இதைக் காட்டிலும் மிக முக்கியமான இதர குறிக்கோள்களையும் அடைவதற்குப் பாட்டாளி வர்க்கம் முதலில் அரசு என்ற அமைப்பு ரீதியான அரசியல் சக்தியைத் தன்வசப்படுத்த வேண்டும், அதன் உதவியுடன் முதலாளி வர்க்கத்தின் எதிர்ப்பை ஒழித்து சமூகத்தைத் திருத்தியமைக்க வேண்டும். இது ஏற்கெனவே கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் (1847) இரண்டாம் அத்தியாயத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

அராஜகவாதிகள் இதைத் தலைகீழாக்குகிறார்கள். அரசு என்ற அரசியல் ஸ்தாபனத்தை ஒழிப்பதிலிருந்து பாட்டாளி வர்க்கப் புரட்சி தொடங்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆளும் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்குப் பிறகு, வெற்றியடைந்த தொழிலாளி வர்க்கம் உபயோகிப்பதற்குத் தகுந்த நிலையில் இருக்கும் ஒரே

ஸ்தாபனம் அரசே. அதைப் புதிய செயல்களுக்குத் தகவமைக்க வேண்டியிருக்கும்.

ஆனால் அந்தத் தருணத்தில் அதை அழிப்பதென்பது, வெற்றியடைந்த தொழிலாளி வர்க்கம் தான் புதிதாக வென்றெடுத்த அதிகாரத்தை உபயோகிப்பதற்கு உள்ள ஒரே அமைப்பை அழிப்பதாகும். தன் முதலாளி வர்க்க எதிரிகளை அழுக்கி வைப்பதற்கு, சமூகத்தின் பொருளாதாரப் புரட்சியை நிறைவேற்றுவதற்கு அது இல்லையென்றால் மொத்த வெற்றியுமே பாரிஸ் கம்யூனைப் போலத் தோல்வியிலும் தொழிலாளி வர்க்கத்தின் படுகொலையிலும் முடிவடையும்.

இந்த அராஜகவாத அபத்தங்களை அவற்றின் இன்றைய வடிவத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் தெரிவித்ததோடு, அதனை முதல் நாளிலிருந்தே மார்க்சு எதிர்த்தார் என்பதை நான் வெளிப்படையாகச் சொல்வது அவசியம் தானா? சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் மொத்த உள் வரலாறுமே அதை நிரூபிக்கும்.

- ஏங்கெல்ஸ்

முன்பக்கத்தொடர்ச்சி...

மாறியிருக்கும் மோடியின் இந்தியா மூலமும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியா மிகப்பெரியதொரு நாடாக இருப்பதாலும், இலங்கைக்கு மிக அருகில் (சுமார் 20 மைல் தூரத்தில்) இருப்பதாலும், இந்தியா தான் விரும்பியதை இலங்கையில் சாதிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இலங்கை - இந்திய உறவுகள் என்பது எப்பொழுதும் நேரான பாதையில் சென்றது கிடையாது. ஏற்ற இறக்கங்களையும், வளைவு நெளிவுகளைக் கொண்டதாகவுமே இருந்து வந்திருக்கிறது.

மன்னர்கள் இலங்கையை அரசாட்சி செய்த காலத்தில், தென்னிந்திய மன்னர்கள் பல தடவைகள் இலங்கை மீது படையெடுத்து இலங்கையின் பல பகுதிகளை பல வருடங்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். இந்தக் காலகட்டங்களில் இந்தியாவிலிருந்து பலவிதமான மக்கள் கூட்டங்கள் இலங்கையில் வந்து குடியேறி இருக்கின்றனர். பின்னர் பிரித்தானியர் இலங்கையையும் இந்தியாவையும் தமது காலனிகளாக வைத்திருந்த காலத்தில் இலங்கையில் இருந்த தமது பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து பல தமிழர்களை அழைத்து வந்து இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றினர்.

இந்த இரண்டு சம்பவங்களும் இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியதுடன், இலங்கையில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களும் இந்தியாவிலிருந்து இலங்கையில் 'வந்தேறிய குடிகள்' என்ற தவறான கருத்தையும் உருவாக்கியது. இந்த நிலை இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைக் கோரிக்கைகளைக் கூட சிங்கள மக்கள் புறக்கணிக்க வைத்தது. போதாததிற்கு இலங்கைத் தமிழ்ப் பிரிவினவாதிகள் தனிநாட்டுக்கான போராட்டத்தை ஆரம்பித்ததும், அதற்கு இந்தியா ஆதரவளித்ததும் மிகவும் பாதகமான நிலைமைகளை மேலும் உருவாக்கியது.

சாதாரண சிங்கள மக்கள் அன்று இந்தியா தமிழ் பிரிவினவாதிகளின் போராட்டத்தை ஆதரித்தது அமெரிக்க - சோவியத் பனிப்போரின் ஒரு விளைவு காரணமாகவே என்று ஊகித்திரியும் திறனற்று இருந்தனர். பின்னர் வந்த

இந்திய அரசுகள் தமது நிலையை மாற்றிக் கொண்டாலும், தற்போதைய இந்திய அரசு கூட இலங்கையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உபயோகிக்கும் துருப்புச் சீட்டுகளில் ஒன்றாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நோக்கத்துடன்தான் இந்தியா யாழ்ப்பாணத்தில் தனது ஒரு துணைத் தூதரகத்தைத் திறந்ததும், பலாலி விமான நிலையத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் புனரமைத்ததும், பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விமான மற்றும் கப்பல் சேவைகளை ஆரம்பித்ததும் நிகழ்ந்தது. யாழ்ப்பாணத்தில் இந்திய அரசு ஒரு காலாச்சார நிலையத்தைக் கட்டிக் கொடுத்ததும், இந்திய வங்கிகளின் கிளைகளைத் திறப்பதும், இந்தியக் கலைஞர்களை அழைத்து வந்து யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதும் இந்த இந்திய ஆதிக்கத்தின் பார்பட்டதே. இப்பொழுது இதன் ஒரு அம்சமாக இந்தியாவின் இராமேஸ்வரம் தீவுக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைத்துத் தரைவழித் தொடர்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ்நாட்டின் தமிழ் தேசியவாதிகளாலும், இலங்கை தமிழ் தேசியவாதிகளாலும் முன்வைக்கப்படுகிறது.

நாடுகளுக்கிடையில் உறவுகள் இருப்பது இன்றைய உலகில் தவிர்க்க முடியாததும் அவசியமானதும் கூட. அந்த வகையில் இலங்கையின் மிக நெருங்கிய அயல்நாடான இந்தியாவுடன் உறவுகள் இருப்பது அவசியமானது. ஆனால் அந்த உறவு இலங்கையின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கக்கூடாது. அதுவும் இந்தியா தனக்கு சீனாவுடன் இருக்கும் விரோதத்தை தீர்க்கும் இடமாக இலங்கையை வைத்திருப்பதையோ அல்லது இலங்கையில் அமெரிக்க ஆதிக்கத்துக்கான 'மாமாவாக' இந்தியா இருப்பதையோ அனுமதிக்க முடியாது.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் வட பகுதியில் உள்ள சில தீவுகளில் சீனா காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உடன்படிக்கை ஒன்றை இலங்கையுடன் செய்தபோது, அந்தத் திட்டம் தனது தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானது என இந்தியா ஆட்சேபனை கிளப்பி அந்தத்

திட்டத்தை நிறுத்த வைத்தது. அதேபோல, அண்மையில் சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையிலுள்ள அத்துறை சார்ந்த இலங்கை நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை கடல் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள முயன்றபோது இந்தியா அதற்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டு திட்டத்தை நிறுத்த வைத்தது.

இந்த விடயத்தில் சில தமிழ் அரசியல்வாதிகளையும் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் பயன்படுத்தி வருகின்றது. அந்த அரசியல்வாதிகள் "சீனா வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்க விடமாட்டோம்" எனப் பகிரங்கமாகச் சூளுரைக்கின்றனர். (ஏதோ வடக்கு கிழக்கு தங்களது நிர்வாகத்தில் இருப்பது போல) அது மட்டுமல்லாது, கொழும்பிலுள்ள சீனத் தூதரக அதிகாரிகள் வடக்கிற்கு சம்பிரதாயபூர்வ விஜயம் மேற்கொண்டால் கூட அதையும் எதிர்க்கின்றனர். (அதே நேரத்தில் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் தூதர்கள் வடக்கிற்கு வந்தால் ஓட்டேடிச் சென்று மாலையிட்டு கட்டித்தழுவி வரவேற்கின்றனர்)

இந்தியாவின் இந்த அணுகுமுறையால் இலங்கை அரசாங்கம் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் திணறிப்போய் இருப்பது தெரிகிறது. இந்திய எதிர்ப்பை வைத்து அரசியல் செய்யும் ஜே.வி.பி. கூட, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கச் செயல்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் அமெரிக்கக் குடையின் நிழலில் ஒதுங்க நிற்கத் தொடங்கிவிட்டது. (ஜே.வி.பி.யினருக்கு இந்தியாவின் வழிகாட்டும் சக்தி அமெரிக்காதான் என்பதை விளங்க முடியவில்லையோ அல்லது வாலைப் பிடிப்பதை விட தலையைப் பிடிப்போம் என எண்ணினார்களோ தெரியவில்லை)

இந்தியா எமது அண்டை அயல் நட்பு நாடு. அதே நேரத்தில் நட்பும் விரோதமும் கொண்ட ஒரு சிக்கலான அயலவன். அப்படியான ஒருவரை சிறப்பாகக் கையாள்வதில் இலங்கையின் ஆளும் வர்க்கமும் மக்களும் இன்னமும் கூடுதலான தேர்ச்சி பெற வேண்டும். அதே நேரத்தில் எமது தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், பிராந்திய ஒருமைப்பாடு என்பனவற்றை இந்தியா என்ற 'பெரியண்ணன்' இடம் இழந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்ரேலின் இனப்படுகொலையை துணிச்சலுடன் கண்டித்த ஹொலிவுட் பெண் திரைக்கலைஞர்கள்



Melissa Barrera



Susan Sarandon

பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்ததற்காக, ‘ஓஸ்கர் விருது’ வென்ற நடிகை உள்பட ஹொலிவுட் நடிகைகள் இரண்டு பேர், அவர்கள் நடத்துவந்த படங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் இராணுவத்திற்கும், பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பகுதியை அழித்தே தீருவோம் என்று இஸ்ரேல் ழர்க்கமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை 6 ஆயிரம் குழந்தைகள் உட்பட, பெண்கள், இளைஞர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. இதனால், இஸ்ரேல் சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. காஸாவின் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பிரபல ஹொலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie), மியா கலீஃபா (Mia Khalifa) உள்ளிட்ட பிரபலங்களும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல ஓஸ்கர் விருது வென்ற சூசன் சரண்டன் (Susan Sarandon) மற்றும் ஸ்கிரீம் (Scream) படத்தின் நாயகி மெலிசா பரேரா (Melissa Barrera) ஆகியோரும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சூசன் சரண்டன், மெலிசா பரேரா ஆகிய இருவரையும், தங்கள் படங்களிலிருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நீக்கியுள்ளன.

ஐந்து முறை ஓஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரும், ஒருமுறை ஓஸ்கர் விருது வென்றவருமான சூசன், ‘யுனைட்டட் டேலண்ட் ஏஜன்சி’ (United Talent Agency) தயாரிப்பில் நடத்துவந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நியூயார்க்கில் கடந்த வாரம் நடைபெற்ற பலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட சூசன், “இந்த நேரத்தில், யூதர்களாக இருக்கவே பயப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதாவது நமது நாட்டில் முஸ்லிம்கள் எப்படி பயப்படுவார்களோ அதேபோல, மேலும் அவ்வப்போது அவர்கள் வன்முறைக்கும் ஆளாகிறார்கள்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக சுதந்திரப் பலஸ்தீனத்துக்கான முழக்கத்தை எழுப்பிய சூசன், “இஸ்ரேலுக்கு எதிராக பேசுவதில் யூதர்கள் குழப்பமடைந்துள்ளனர். நான் மதவெறிக்கு எதிரானவன். இஸ்லாமிய எதிர்ப்புக்கு எதிரானவன்.” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், யூதர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக சூசனை படத்திலிருந்து நீக்குவதாக தயாரிப்பு நிறுவனம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அதேபோல், இஸ்ரேலுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்ட ஹொலிவுட் நடிகை மெலிசா பரேராவை, ‘ஸ்கிரீம் 7’ படத்தில் இருந்து, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்பைக்கிளாஸ்

மீடியா குரூப்’ (Spyglass Media Group) நீக்கியுள்ளது.

மெக்ஸிகோவை சேர்ந்தவரான மெலிசா, ஸ்கிரீம் 5 மற்றும் 7 ஆம் பாகங்களிலும், ‘இன் தி ஹயிட்ஸ்’ (In The Heights) உள்ளிட்ட படங்களில் நடத்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து பதிவிட்ட மெலிசா, இனப்படுகொலை மற்றும் இன அழிப்பை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாகவும், காஸாவை வதம் செய்யும் முகாம்களாக மாற்றியுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். மெலிசாவின் பதிவை தொடர்ந்து, அவரை ‘ஸ்கிரீம்’ படத்தில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், “இனப்படுகொலை குறித்து தவறான உதாரணத்தை கூறி, வெறுப்பைத் தாண்டுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமுடியாது” என்று கூறியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மெலிசா, “நான் மதவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களைதான் கண்டிக்கிறேன். எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் எதிரான வெறுப்புணர்வை கண்டிக்கிறேன். வன்முறையில் மேலும் மரணம் ஏற்படாமல் அமைதி நிலவ இரவும், பகலும் பிரார்த்திக்கிறேன். தேவைப்படுவார்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். அமைதி, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன்.” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உங்களை மகிழ்விப்பவர்களை உங்களைச் சுற்றி இருக்கச் செய்யுங்கள். உங்களை சிரிக்க வைப்பவர்கள், தேவைப்படும்போது உங்களுக்கு உதவுபவர்கள், உண்மையாக அக்கறை கொண்டவர்கள். இவர்களே உங்கள் வாழ்வில் தக்கவைக்கப்பட வேண்டியவர்கள். மற்ற அனைவரும் வெறுமனே உங்களை கடந்து செல்பவர் மட்டுமே ஆவர்.

-கார்ட் மார்க்ஸ்

பூகோள அரசியலில் இலங்கை யுத்தகளமாக மாறக்கூடும்

- இலங்கை ஜனாதிபதி

இந்தியாவுக்கும் சீனாவிிற்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டியில் இலங்கை ஒரு யுத்தகளமாக மாறக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அதன் தெற்காசிய அண்டை நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தாத என்ற உறுதியை வழங்கினார்.

“இலங்கை அரசியல் களத்தில் பூகோள மோதல் நடக்கலாம். 1988 ஆம் ஆண்டில், இந்திய துருப்புக்கள் ஒரு பிரதான பிரச்சினையாக இருந்தன” என்று விக்கிரமசிங்க இந்திய ஊடகமான ஃபர்ஸ்ட்போஸ்ட்டின் (Firstpost) நிர்வாக ஆசிரியர் பால்கி சர்மா (Palki Sharma) உடனான பிரத்தியேக பேட்டியொன்றில் கூறினார்.

அண்மைக்காலமாக சீனாவின் ‘உளவுக் கப்பல்கள்’ இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்கு வருகை தரும் விவகாரம் இந்தியாவில் பாதுகாப்பு பிரச்சனைகளைத் தாண்டியுள்ளது. எவ்வாறாயினும், இருதரப்பு உறவுகளில் இது எந்தவிதமான எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தாத என்ற விக்கிரமசிங்க உறுதியாகக் கூறினார்.

இந்தியா தனது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் நாங்கள் எதனையும் செய்ய மாட்டோம். இலங்கைக்கு வரும் ஆராய்ச்சிக் கப்பல்களை ஆய்வு செய்வோம் என்ற புதுதில்லியிடம் கூறியுள்ளோம். இலங்கை ஒரு சுதந்திரமான நாடு, எங்களது நட்பு எதற்காக இந்த மாதிரியான பிரச்சனைகளைச் சார்ந்திருக்க வேண்டும்?

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது தமது நாட்டிற்கு உதவியதற்காக இந்தியாவைப் பாராட்டிய விக்கிரமசிங்க, இருதரப்பு உறவுகள் பெரியதோர் ஊக்கத்தைப் பெறும் என்று வலியுறுத்தினார்.

கொழும்பின் தெற்கு துறைமுகத்தில் ஒரு பெரிய திட்டம் உட்பட, இலங்கையில்



இந்தியா பாரிய அளவில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரியப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு பெரியதோர் உந்து சக்தியை அளித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“எங்கள் தொலைநோக்கு அறிக்கை ஒரு படி முன்னோக்கி இருந்தது. வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து மோடியுடன் உரையாடினேன். கொழும்பின் தெற்கு துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்கின்றது.” என்று விக்கிரமசிங்க கூறினார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதியான மொகமட் மௌஸூ, மாலைதீவில் உள்ள இந்திய இராணுவத்தை வெளியேற்றமாறு இந்திய அரசை கேட்டுக் கொண்டதால், இந்தியா அதன் மிக அண்டை நாட்டில் சமீபத்தில் பின்னடைவு ஒன்றினைச் சந்தித்துள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அதிகம் அலட்டிக் கொள்வதைக் காட்டிலும், மாலைதீவின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் உறவுகளை வளர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று விக்கிரமசிங்கே கருதுகிறார்.

“இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென்பது தற்போதைய மாலைதீவு ஜனாதிபதியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும். இதைப் பற்றி இந்தியா அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. மாலைதீவுடனான

உறவை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள். மாலைதீவுக்கு இந்தியாவின் உதவி தேவையாக உள்ளது.” என அவர் வலியுறுத்தினார்.

ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தமது நாட்டை விமர்சித்ததற்காக, விக்கிரமசிங்கே இந்திய அரசைச் சாடினார்.

“இந்தியாவின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. எங்களது செயற்பாடுகளை இந்தியா விமர்சித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.” என அவர் கூறினார்.

இந்தியாவின் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து உரையாடுகையில், புதுதில்லியில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்ட அதே நேரத்தில், ஆளும் பாரதிய ஜனதாக்கட்சி முன்னணியில் இருப்பதை உணர்வதாக விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்தார்.

முதலில் மாநில தேர்தல்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பாரதிய ஜனதாக்கட்சிக்கு அலகூலம் உண்டு, தனியொரு தலைவரால் வழிநடத்தப்படும் தனியொரு கட்சி. புதுதில்லியில் என்ன நடக்கின்றதோ, சுட்டாயமாக அதனுடன் இலங்கை வாழ வேண்டும்.

சீனாவிிற்கு இந்தியா எதிரியாக இருப்பதால், இலங்கைக்கும் சீனா எதிரியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதையும், அதேவேளையில் சீனாவுடனான இலங்கையின் பரஸ்பர உறவுகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாம் என்பதையும் இந்தியாவிற்கு மறைமுகமாகக் இந்தப் பேட்டியின் ஊடாகக் ரணில் கூறியுள்ளார்.

(பேட்டியின் இச்சுருக்கம் 23.11.2023 அன்று கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலியிர் பத்திரிகையில் வெளியாகியது. <https://www.youtube.com/watch?v=A28AIP-Mk-c> என்ற தளத்தில் முழுப்பேட்டியினையும் காணலாம்)